

© 2015 Sri Lanka Department of Examinations, Sri Lanka. All Rights Reserved.

© 2015 ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව, ශ්‍රී ලංකා. සියලුම අයිතිවාසිකම් සුරැකිව ඇත. © 2015 Sri Lanka Department of Examinations, Sri Lanka. All Rights Reserved.

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගය, 2015 අගෝස්තු
 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2015 ஆகஸ்ட்
 General Certificate of Education (Adv. Level) Examination, August 2015

ලේඛනවර්ගය I
 கணக்கீடு I
 Accounting I

33 T I

පැය දෙකයි
 இரண்டு மணித்தியாலம்
 Two hours

அறிவுறுத்தல்கள் :

- * 1 தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிந்தெடுத்து, அதன் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- * 31 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்குரிய சுருக்கமான விடையைப் புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- * ஒவ்வொரு வினாவுக்கும் இரண்டு புள்ளிகள் உரித்தாகும்.
- * உங்களின் கூட்டுணை மேலே கொடுக்கப்பட்டுள்ள உரிய கூட்டினுள் எழுதுக.

கூட்டுண் :

பரீட்சகரின் உபயோகத்திற்கு மட்டும்

வினாத்தாள் I இற்காக	கையொப்பம்	குறியீட்டு எண்
வினா இல. புள்ளிகள்	1 ஆவது பரீட்சகர்	
01 - 30	2 ஆவது பரீட்சகர்	
31 - 50	மேலதிக/பிரதம பரீட்சகர்	
மொத்தம்	எண்கணிதப் பரிசோதகர்	
	பிரதம பரீட்சகர்	

1. பின்வரும் கூற்றுக்களில் எது நிறுவனமொன்றின் நிதிக் கணக்கீட்டின் ஆரம்ப தொழிற்பாடு தொடர்பில் சரியானது ?
 - (1) இது நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களில் கொடுக்கல் வாங்கல்களை பண அளவில் பதிக்கிறது.
 - (2) இது நிறுவனத்தின் முகாமையாளர்கள் பயன்படுத்துவதற்கான விசேட நோக்கங்களைக் கொண்ட நிதி அறிக்கைகளைத் தயாரிக்கின்றது.
 - (3) இது நிறுவனத்தின் அக்கறையுடையோர் பயன்படுத்துவதற்கான பொது நோக்கங்கள் கொண்ட நிதி அறிக்கைகளைத் தயாரிக்கின்றது.
 - (4) இது நிறுவனத்தின் உரிமையாளர்கள் தீர்மானம் எடுப்பதற்காக கடந்தகால மற்றும் எதிர்கால தகவல்களை வழங்குகிறது.
 - (5) இது நிறுவனத்தின் வருடாந்த கணக்காய்விற்குத் தேவையான நிதித் தகவல்களை வழங்குகிறது.
2. பின்வரும் நடவடிக்கைகள் கணக்கீட்டுச் செயன்முறையில் இடம்பெறும் சரியான ஒழுங்குவரிசை யாது ? (.....)
 - A - கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறல்
 - B - நாளேட்டுப் பதிவுகளை பேரேட்டுக்கு மாற்றுதல்
 - C - கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பப் பதிவேடுகளில் பதிதல்
 - D - பரீட்சைமீதியைத் தயாரித்தல்
 - E - பேரேட்டுக் கணக்குகளைச் சமப்படுத்துதல்

(1) A, B, C, E, D (2) A, C, B, E, D (3) C, A, B, E, D (4) C, B, A, D, E (5) C, B, A, E, D (.....)
3. பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது வருமானக் கூற்றில் ஒவ்வொரு காலத்திற்குமான பெறுமானத் தேய்வினை இனங்காணுகின்றது ?
 - (1) அட்டுறு
 - (2) தொடர்ந்து இயங்குதல்
 - (3) இணைத்தல்
 - (4) தேறல்
 - (5) முன்னெச்சரிக்கை

(.....)
4. பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருவில் எது வாடிக்கையாளருக்குப் பொருட்களை விநியோகிக்கும் நேரத்தில் அதனை விற்பனை வருவாயாக வருமானக் கூற்றில் இனங்காண்பதற்கான அடிப்படையை வழங்குகிறது ?
 - (1) அட்டுறு
 - (2) இணைத்தல்
 - (3) கணக்கீட்டுக் காலம்
 - (4) முன்னெச்சரிக்கை
 - (5) தேறல்

(.....)
5. பின்வருவனவற்றுள் எது இலங்கையில் பின்பற்றப்படும் 'நிதி அறிக்கையிடலிற்கான எண்ணக்கரு சட்டவாக்கத்தின்படி' நிதித் தகவல்களின் அடிப்படை பண்புசார் குணாதிசயங்களாகக் கருதப்படுகின்றது ?
 - (1) பொருத்தப்பாடு மற்றும் உறுதிப்படுத்தும் (மெய்மையாக்கும்) தன்மை
 - (2) நம்பகத்தன்மை மற்றும் காலம் தவறாமை
 - (3) விளங்கிக் கொள்ளக்கூடிய தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மை
 - (4) ஒப்பீட்டுத் தன்மை மற்றும் உண்மையான பிரதிநிதித்துவம்
 - (5) பொருத்தப்பாடு மற்றும் உண்மையான பிரதிநிதித்துவம்

(.....)
6. நிறுவனமொன்று ரூ. 600 000 பட்டியல் விலையில் 5% வியாபாரக் கழிவுடன் பொருட்களைக் கடனுக்குக் கொள்வனவு செய்து பின்பு அதனை ரூ. 650 000 இற்கு காசுக்கு விற்பனை செய்தது. கடன்கொடுத்தோருக்கான இத் தொகை இன்னமும் கொடுத்துத் தீர்க்கப்படவில்லை. இக்கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவு கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படும் ?

சொத்துக்கள்	பொறுப்புக்கள்	உரிமையாண்மை
(1) ரூ. 50 000 அதிகரிப்பு	-	ரூ. 50 000 அதிகரிப்பு
(2) ரூ. 80 000 அதிகரிப்பு	-	ரூ. 80 000 அதிகரிப்பு
(3) ரூ. 80 000 அதிகரிப்பு	ரூ. 570 000 குறைவு	ரூ. 650 000 அதிகரிப்பு
(4) ரூ. 650 000 அதிகரிப்பு	ரூ. 570 000 அதிகரிப்பு	ரூ. 80 000 அதிகரிப்பு
(5) ரூ. 650 000 அதிகரிப்பு	ரூ. 600 000 அதிகரிப்பு	ரூ. 50 000 அதிகரிப்பு

(.....)

7. 31.03.2015 இலுள்ளவாறான தனூஜா PLC இன் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் மீதியானது ரூ. 360 000 ஆகும். அதே நாளில் கடன்கொடுத்தோர் பேரேட்டின்படி கடன்கொடுத்தோர் மீதியினது மொத்தம் ரூ. 406 000 ஆகும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையானது பின்வருவனவற்றை வெளிக்கொணர்ந்தது.

- தீர்க்கப்படாமல் இருந்த மீதியொன்றிற்கு விநியோகத்தர் ஒருவரால் விதிக்கப்பட்ட ரூ. 10 000 வட்டியானது கடன்கொடுத்தோர் பேரேட்டில் மட்டும் பதியப்பட்டிருந்தது.
- கொள்வனவு நாளேட்டின் மொத்தம் ரூ. 62 000 ஆனது கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் ரூ. 26 000 ஆகப் பதியப்பட்டிருந்தது.
- கடன்கொடுத்தோர் ஒருவருக்குச் செலுத்திய ரூ. 28 000 ஆனது கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் கடன்கொடுத்தோர் பேரேட்டிலும் பதியப்பட்டிருக்கவில்லை.

31.03.2015 இலுள்ளவாறான கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் சரியான மீதி:

- (1) ரூ. 358 000 (2) ரூ. 368 000 (3) ரூ. 378 000 (4) ரூ. 404 000 (5) ரூ. 406 000 (.....)

8. 31.03.2015 இலுள்ளவாறான சந்திரன் PLC இன் பரிட்சைமீதி சம்பாடவில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையானது பின்வருவனவற்றை வெளிக்கொணர்ந்தது.

- காசுக்கு விற்பனை ரூ. 100 000 ஆனது காசுப் புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டுள்ளது.
- கொள்வனவு நாளேடானது ரூ. 60 000 ஆல் குறைவாகக் கூட்டப்பட்டிருந்தது.
- மீள்பெற்ற அறவிடமுடியாக்கடன்கள் ரூ. 30 000 செலவாகப் பதியப்பட்டுள்ளது.
- வட்டி வருமானம் ரூ. 10 000 ஆனது வட்டி வருமானக் கணக்கில் இரு தடவைகள் செலவில் பதியப்பட்டுள்ளது.

மேற்கூறிய பிழைகளைத் திருத்துவதற்கு முன்னரான தொங்கல் கணக்கு மீதி:

- (1) ரூ. 90 000 வரவு (2) ரூ. 90 000 செலவு (3) ரூ. 130 000 செலவு
(4) ரூ. 150 000 வரவு (5) ரூ. 150 000 செலவு (.....)

9. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் 2015 மார்ச் மாதத்திற்கான இருப்பு உருப்படியொன்று தொடர்பானது.

திகதி	விபரம்	தொகை (அலகுகள்)	அலகு விலை (ரூ.)
01.03.2015	மீதி	1 000	60
20.03.2015	கொள்வனவுகள்	3 000	80
31.03.2015	விற்பனைகள்	2 000	

கம்பனியானது இருப்பு விநியோகத்தினை விலையிட 'முதல்-வந்தது முதல்-சென்றது' (FIFO) முறையை பயன்படுத்துகிறது. அலகிற்கான தேறிய தேறக்கூடிய பெறுமதியானது 31.03.2015 இலுள்ளவாறு ரூ. 70 ஆகும்.

இலங்கை கணக்கீட்டு நியமம் (LKAS) 2 (இருப்பு) இன்படி 31.03.2015 இலுள்ளவாறான நிதிநிலைமைக் கூற்றில் காட்டப்படும் சரக்கிருப்பின் கிரயம், அதன் கொண்டுசெல்லும் தொகை ஆகியன பின்வருவனவற்றுள் எவை ?

கிரயம் (ரூ.'000)	கொண்டுசெல்லும் தொகை (ரூ.'000)
(1) 140	140
(2) 140	160
(3) 150	140
(4) 160	140
(5) 160	160

(.....)

10. LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்) இன்படி ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களை வரைவிலக்கணப்படுத்துவது தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது/எவை சரியானவை ?

A - அவை உருவமுள்ள உருப்படிகள்

B - அவை உற்பத்தி செய்வதற்காக அல்லது சேவைகளை வழங்குவதற்காக அல்லது நிர்வாக நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்காக வைத்திருக்கப்படுபவை.

C - அவை ஒரு நிதியாண்டிற்கும் மேலாக பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

- (1) A மாதிரி (2) A, B மாதிரி (3) A, C மாதிரி
(4) B, C மாதிரி (5) A, B, C ஆகியன எல்லாம். (.....)

11. பின்வரும் தகவல்கள் பெறுமதி சேர் வரி (VAT) பதிவுசெய்யப்பட்ட வியாபாரமொன்றினால் 31.03.2015 இல் வாங்கப்பட்ட இயந்திரம் தொடர்பானவை.

	ரூ.
VAT உட்பட செலுத்திய விலை	777 000
துறைமுகத்திலிருந்து வியாபார இடத்திற்குக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துக் கிரயம்	40 000
இதற்கான இடத்தைத் தயார்படுத்துவதற்கான கிரயம்	120 000
இயந்திரத்திற்கான இடத்தைத் தயார்படுத்தும் கிரயம்	80 000
திறப்புவிழாச் செலவுகள்	30 000
இயந்திரத்தின் ஆரம்ப பரிசோதனைக் கிரயம்	10 000

பிரயோகிக்கக்கூடிய பெறுமதி சேர் வரி (VAT) 11% ஆகும்.

LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்) இன்படி ஆரம்ப இனங்காணலின்போது இயந்திரத்தின் கிரயம்:

- (1) ரூ. 931 530 (2) ரூ. 950 000 (3) ரூ. 971 530 (4) ரூ. 980 000 (5) ரூ. 1 027 000 (.....)

12. உற்பத்தி நிறுவனமொன்றின் 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான சம்பளப் பட்டியலிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

விபரம்	ஊழியர் வகை:	
	உற்பத்தி தொழிலாளர்கள் (ரூ.'000)	உற்பத்தி மேற்பார்வையாளர்கள் (ரூ.'000)
அடிப்படைச் சம்பளம்	4 000	2 000
ஊக்குவிப்புக் கொடுப்பனவு (பூர்த்தி செய்யப்பட்ட விசேட கட்டளையொன்றிற்கான அலகு வீதத்தின் அடிப்படையில்)	1 500	-
மேலதிக நேரம்	-	800
உபகாரக் கொடுப்பனவு (கம்பனியின் இலாபத்தின் அடிப்படையில்)	200	100
மொத்தச் சம்பளம்	5 700	2 900
கழிப்பனவுகள்:		
ஊழியர் சேமலாப நிதிப் பங்களிப்பு (10%)	400	200
தேறிய சம்பளம்	5 300	2 700
கம்பனி பங்களிப்புகள்:		
ஊழியர் சேமலாப நிதி (15%)	600	300
ஊழியர் நம்பிக்கை நிதி (3%)	120	60

கம்பனியின் 31.03.2015 இல் முடிவடையும் ஆண்டுக்கான நேர்க் கூலிகள் மற்றும் உற்பத்தி மேந்தலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சம்பளங்கள் ஆகியவற்றின் தொகைகள் எவை ?

நேர்க் கூலிகள் (ரூ.'000) உற்பத்தி மேந்தலைகளில் உள்ளடக்கப்பட்ட சம்பளங்கள் (ரூ.'000)

(1)	5 300	2 700
(2)	5 500	2 800
(3)	5 700	2 900
(4)	6 220	3 160
(5)	6 420	3 260

(.....)

13. பின்வரும் தகவல்கள் விளையாட்டுக் கழகமொன்றின் 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான சந்தாவுடன் தொடர்பானவை. 2014/2015 வருடத்தில் பெற்ற சந்தாவின் விபரம்:

வருடம்	ரூ.
2013/2014	9 000
2014/2015	50 000
2015/2016	20 000
	<u>79 000</u>

31.03.2015 இல் உள்ளபடி (ரூ.)

31.03.2014 இல் உள்ளபடி (ரூ.)

வருமதியான சந்தா	15 000	10 000
முற்பணமாகப் பெற்ற சந்தா	?	10 000

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான இனங்காணப்பட்ட சந்தா வருமானத்தின் தொகை எது ?

(1) ரூ. 50 000	(2) ரூ. 74 000	(3) ரூ. 79 000	(4) ரூ. 84 000	(5) ரூ. 94 000
----------------	----------------	----------------	----------------	----------------

(.....)

● 14 ஆம், 15 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்குக் கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துக.

லறோஜன், நந்தன், ராஜா ஆகியோர் இலாப நட்டங்களை சமமாகப் பகிரும் வியாபாரமொன்றின் பங்காளர்கள். 01.04.2014 இலுள்ளபடியான பங்குடைமையின் மூலதனம் மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகள் பின்வருமாறு இருந்தன.

ரூ.'000

கணக்கு	லறோஜன்	நந்தன்	ராஜா
மூலதனம்	3 000	2 000	1 000
நடைமுறை	600	400	200

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமையானது ரூ. 2 700 000 இலாபத்தை ஈட்டியுள்ளது. ஒவ்வொரு பங்காளரும் வருடாந்த சம்பளம் ரூ. 400 000 இற்கும் அவர்களின் ஆரம்ப மூலதன மீதியின் மீது 10% வட்டிக்கும் உரித்துடையவர்.

நடைமுறை வருடத்தில் பங்காளர்களின் பற்றுக்கள்: லறோஜன் ரூ. 60 000, நந்தன் ரூ. 40 000, ராஜா ரூ. 30 000.

ராஜா பங்குடைமையிலிருந்து 31.03.2015 இல் இளைப்பாறினார். இத்தினத்தில் இவரின் நன்மதிப்பின் பங்கானது ரூ. 200 000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ராஜாவிற்குக் கொடுக்குமதியான தொகை கடன்கணக்கொன்றிற்கு மாற்றப்பட்டது.

14. லறோஜன், நந்தன் ஆகியோரின் 31.03.2015 இலுள்ளவாறான நடைமுறைக் கணக்கு மீதிகள்:

லறோஜன் (ரூ.'000) நந்தன் (ரூ.'000)

(1)	1 540	1 260
(2)	1 600	1 300
(3)	2 130	1 850
(4)	2 140	1 860
(5)	2 190	1 890

(.....)

15. 31.03.2015 இலுள்ளவாறான லறோஜனின் ஡ுலதனக் கணக்கு, ராஜாவின் கடன் கணக்கு ஡ீதிகள்:

	஡ுலதனக் கணக்கு - லறோஜன் (ரூ.'000)	கடன் கணக்கு - ராஜா (ரூ.'000)	
(1)	2 900	1 200	
(2)	2 900	2 170	
(3)	2 900	2 770	
(4)	3 000	1 200	
(5)	3 000	2 170	(.....)

16. அகிலன் PLC இன் 31.03.2015 இல் ஡ுடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்கள் க஡்பனியின் இயக்குனர்களால் 15.05.2015 இல் அதிகார஡ளிக்குப்பட்டுள்ளன. க஡்பனியின் வருடாந்த ஡ொதுக் கூட்ட஡ானது 30.05.2015 இல் இட஡்பெற்றது. பின்வரும் நிகழ்வுகள் 31.03.2015 இற்குப் பின்னர் க஡்பனியில் இட஡்பெற்றுள்ளன.

- A - 31.03.2015 இல் ரூ. 750 000 தரவேண்டிய கடன்பட்டோரொருவர் 20.04.2015 இல் ஡ுறிவடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
- B - 31.03.2015 இல் ரூ. 800 000 கிரய஡ுடைய சரக்கிருப்புகள் 30.04.2015 இல் ரூ. 720 000 இற்கு விற்பனை செய்யப்பட்டது.
- C - 31.03.2015 இல் க஡்பனியின் ஡ொறுப்பொன்றான ரூ. 500 000 இனை உறுதிப்படுத்தி 25.05.2015 இல் நீதி஡ன்ற வழக்கொன்றின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- D - 15.05.2015 இல் சாதாரண பங்கொன்றிற்கு ரூ. 3 இறுதிப் பங்கிலாப஡ாக பிரகடனப்படுத்தப்பட்டது.

க஡்பனியின் 31.03.2015 இல் ஡ுடிவடையும் நிதிக் கூற்றுக்களில் LKAS 10 (அறிக்கையிடல் காலத்திற்கு பின்னரான நிகழ்வுகள்) இன்படி ஡ேலே காணப்படும் எந்த நிகழ்வுகள் சீராக்க஡் செய்யப்படல் வேண்டும்.

- (1) A, B ஡ாத்திர஡் (2) C, D ஡ாத்திர஡் (3) A, B, C ஡ாத்திர஡்
(4) B, C, D ஡ாத்திர஡் (5) A, B, C, D ஆகிய எல்லா஡். (.....)

17. LKAS 37 (ஏற்பாடுகள், நிகழ்த்தக்க ஡ொறுப்புக்கள் ஡ற்றும் நிகழ்த்தக்க சொத்துக்கள்) இதற்க஡ைய க஡்பனியொன்றின் நிதி நிலை஡ைக் கூற்றில் ஏற்பாடாக பின்வருவனவற்றுள் எது இனங்காணப்படும் ?

- A - ஜயக்கடனுக்கான ஏற்பாடு B - ஊழியர்களினால் கோரப்படும் இழப்பீட்டுத் தொகையொன்றுக்கான ஏற்பாடு
C - ஡ெறு஡ானத்தேய்விற்கான ஏற்பாடு D - உத்தரவாதக் கோரிக்கைக்கான ஏற்பாடு

- (1) A, D ஆகியன ஡ாத்திர஡் (2) B, D ஆகியன ஡ாத்திர஡் (3) A, B, C ஆகியன ஡ாத்திர஡்
(4) B, C, D ஆகியன ஡ாத்திர஡் (5) A, B, C, D ஆகியன எல்லா஡் (.....)

18. பின்வருவன க஡்பனியொன்றுடன் தொடர்புடைய 31.03.2015 இல் ஡ுடிவடைந்த வருடத்திற்கான தகவல்களாகும்.

விபர஡்	ரூ.'000
வருடத்திற்கான இலாப஡்	750
வருடத்திற்கான வரு஡ானவரிக்கான ஏற்பாடு	50
காரியாலய உபகரண விற்பனை ஡ீதான ஡ட்ட஡்	20
செலுத்திய வரு஡ானவரி	20
காரியாலய உபகரணத்தின் ஡ெறு஡ானத்தேய்வு	70
சரக்கிருப்புகளில் அதிகரிப்பு	230
வியாபார கடன்தொடுத்தோரில் குறைவு	120

LKAS 7 (காசுப் பாய்ச்சல் கூற்று) இற்க஡ைய 31.03.2015 இல் ஡ுடிவடைந்த வருடத்திற்கான க஡்பனியின் செயற்பாட்டு ஡டவடிக்கைகளிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் எவ்வளவு ?

- (1) ரூ. 470 000 (2) ரூ. 520 000 (3) ரூ. 540 000 (4) ரூ. 1 170 000 (5) ரூ. 1 220 000 (.....)

● 31.03.2015 இல் ஡ுடிவடைந்த வருடத்திற்கான வரையறுத்த அரவிந்த ஡ொதுக் க஡்பனியுடன் தொடர்புடைய பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 19 ஆ஡் 20 ஆ஡் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

விபர஡்	ரூ.'000
விற்பனை வரு஡ான஡்	1 000
஡ோட்டார் வாகனங்களின் ஡ீள் ஡திப்பு ஡ிகை	200
விறியோகத்தர்களிடமிருந்து ஡ெற்ற வியாபாரக் கழிவு	100
கட்டட விற்பனை ஡ீதான இலாப஡்	300
஡ொத்தச் செலவு	500

க஡்பனியானது 31.03.2014 இல் ஡ுடிவடைந்த வருடத்தில் ஡ோட்டார் வாகன ஡ீள் ஡திப்பு குறைவு ரூ. 150 000 இனை பதிந்துள்ளதுடன் இது செலவாக இனங்காணப்பட்டுள்ளது.

19. க஡்பனியால் இனங்காணப்பட்டுள்ள 31.03.2015 இல் ஡ுடிவடைந்த வருடத்திற்கான ஡ொத்த வரு஡ான஡் ஡ற்றும் ஏனைய ஡ுற்று஡டங்கிய வரு஡ான஡் என்பன யாவை ?

	஡ொத்த வரு஡ான஡் (ரூ.'000)	ஏனைய ஡ுற்று஡டங்கிய வரு஡ான஡் (ரூ.'000)	
(1)	1 450	50	
(2)	1 500	50	
(3)	1 500	200	
(4)	1 600	50	
(5)	1 600	200	(.....)

20. கம்பனியின் 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம் மற்றும் நிறுத்தி வைத்த வருவாய் என்பன யாவை ?

	மொத்த முற்றுமடங்கிய வருமானம் (ரூ.'000)	நிறுத்தி வைத்த வருவாய் (ரூ.'000)
(1)	950	950
(2)	1 000	800
(3)	1 000	950
(4)	1 100	900
(5)	1 100	1 050

21. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றிற்குச் சொந்தமான இயந்திரம் ஒன்றுடன் தொடர்பானவையாகும்.

கிரயம் (ரூ.'000)	6 000
31.03.2014 இல் திரண்ட பெறுமானத்தேய்வு (ரூ.'000)	2 400
எதிர்பார்க்கப்படும் எஞ்சிய பெறுமதி (ரூ.'000)	400
எதிர்பார்க்கப்படும் பயன்தரு காலம் (வருடங்கள்)	14

இயந்திரத்தின் இயலளவை பாரியளவில் மேம்படுத்துவதற்கு கம்பனியானது 01.04.2014 இல் ரூ. 1 800 000 செலவு செய்துள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள பயன்தரு காலமானது 10 வருடத்திற்கு அதிகரித்துள்ளது. எனினும், அதன் எஞ்சிய பெறுமதி மாறாது காணப்பட்டது.

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான இயந்திரத்தின் பெறுமானத்தேய்வு மற்றும் 31.03.2015 இல் உள்ளவாறான கொண்டுசெல் மீதி என்பன யாவை ?

	பெறுமானத்தேய்வு (ரூ.'000)	கொண்டுசெல் மீதி (ரூ.'000)
(1)	100	4 500
(2)	100	4 900
(3)	320	3 280
(4)	500	4 500
(5)	500	4 900

22. பின்வருவனவற்றுள் கம்பனியொன்றின் உயர்வான கடன்பட்டோர் புரள்வு விகிதத்தை வெளிப்படுத்துவது எது ?

- (1) இதன் கடன்பட்டோர் துரிதமாகக் கொடுப்பனவுகளைச் செய்கின்றனர்.
- (2) இதன் கடன்பட்டோர் துரிதமாகக் கொடுப்பனவுகளைச் செய்வதில்லை.
- (3) இதன் விற்பனையின் பெரும்பகுதி கடன் அடிப்படையில் செய்யப்படுகிறது.
- (4) இதன் கடன் சேகரிப்புக் காலம் உயர்வானதாகும்.
- (5) இதன் விற்பனையானது அதிகரிக்கின்றது.

23. கம்பனியொன்றின் நடைமுறை விகிதம் மற்றும் துரித சொத்துக்கள் விகிதம் என்பன முறையே 1.2 தடவைகள், 0.8 தடவைகள் ஆகும். ஏனைய காரணிகள் மாறாதுள்ள நிலையில் கடனுக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்தவானது இவ்விரண்டு விகிதங்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருவனவற்றுள் எது ?

நடைமுறை விகிதம்	துரித சொத்துக்கள் விகிதம்
(1) அதிகரிப்பு	அதிகரிப்பு
(2) அதிகரிப்பு	குறைவு
(3) குறைவு	குறைவு
(4) குறைவு	அதிகரிப்பு
(5) மாற்றமில்லை	மாற்றமில்லை

24. உற்பத்திப் பொருளொன்றின் மொத்தக் கிரயமானது பின்வருவனவற்றுள் எவற்றின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும் ?

- (1) நேர்க்கிரயம் மற்றும் உற்பத்தி மேந்தலைகள்
- (2) நேர்க்கிரயம் மற்றும் மாறும் மேந்தலைகள்
- (3) மூலக்கிரயம் மற்றும் மாறும் மேந்தலைகள்
- (4) மூலக்கிரயம் மற்றும் காலக் கிரயம்
- (5) மூலக்கிரயம், மாறும் மேந்தலைக் கிரயங்கள் மற்றும் நிலையான மேந்தலைக் கிரயங்கள்

25. உருப்படியொன்றின் உற்பத்தித் தொகையானது குறைவடையும்போது அதன் அலகு மாறும் கிரயமானது:

- (1) மாறாதிருக்கும்.
- (2) நிலையான தொகையொன்றினால் அதிகரிக்கும்.
- (3) நிலையான தொகையொன்றினால் குறைவடையும்.
- (4) உற்பத்தியுடன் விகிதாசாரத்தில் அதிகரிக்கும்.
- (5) உற்பத்தியுடன் விகிதாசாரத்தில் குறைவடையும்.

26. சிக்கனக் கட்டளைத் தொகை (EOQ) தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது சரியானது / எவை சரியானவை ?

A - மொத்தக் கட்டளைக் கிரயமானது இடப்பட்ட கட்டளைகளின் எண்ணிக்கையுடன் நேரடியாக மாறுபடுகின்றது.

B - மொத்த இருப்பு வைத்தல் கிரயமானது சராசரி சரக்கிருப்பு மட்டத்துடன் நேரடியாக மாறுபடுகின்றது.

C - கட்டளை அளவு அதிகரிக்கும்போது மொத்த இருப்பு வைத்திருத்தல் கிரயம் குறைவடைவதுடன் மொத்தக் கட்டளைக் கிரயம் அதிகரிக்கின்றது.

- (1) A மாத் திரம்
- (2) B மாத் திரம்
- (3) A, B மாத் திரம்
- (4) A, C மாத் திரம்
- (5) B, C மாத் திரம்

27. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருள் ஒன்றுடன் தொடர்பானவை.

	ரூ.'000
பயன்படுத்திய நேர் மூலப்பொருட்கள்	240
நேர் கூலிகள்	?
உற்பத்தி மேந்தலைகள்	?
மொத்த உற்பத்திக் கிரயம்	<u>600</u>

நேர் கூலி கிரயத்தின் 80% இனை உற்பத்தி மேந்தலைகளாக உறிஞ்சுதல் கம்பனியின் கொள்கையாகும்.
மொத்த உற்பத்திக் கிரயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நேர்க்கூலிக் கிரயம் யாது ?

(1) ரூ. 72 000 (2) ரூ. 120 000 (3) ரூ. 200 000 (4) ரூ. 360 000 (5) ரூ. 480 000 (.....)

28. மார்ச் 2015 இல், தளபாடங்களை உற்பத்தி செய்யும் கம்பனியொன்றில் பின்வரும் செலவுகள் ஏற்பட்டுள்ளன.

	ரூ.'000
பயன்படுத்திய மூலப்பொருட்கள்:	
மரம்	2 000
ஆணிகள்	100
வர்ணப்பூச்சு சாயம்	400
கூலிகள்:	
மரவேலைத் தொழிலாளி	800
உற்பத்தி மேற்பார்வையாளர்	400
இயந்திர பெறுமானத்தேய்வு	300
விற்பனைத் தரகு	200
நிர்வாக ஊழியர் சம்பளங்கள்	300

2015 மார்ச் மாதத்திற்கான உற்பத்திக் கிரயம் மற்றும் காலக்கிரயம்:

	உற்பத்திக் கிரயம் (ரூ.'000)	காலக்கிரயம் (ரூ.'000)
(1)	2 500	2 000
(2)	2 800	1 700
(3)	3 300	1 200
(4)	3 700	800
(5)	4 000	500

(.....)

29. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருள் ஒன்றுடன் தொடர்பானவை.

	ரூ.'000
விற்பனைகள்	1 200
மாறும் கிரயங்கள்	<u>(600)</u>
பங்களிப்பு	<u>600</u>
நிலையான கிரயம்	<u>(240)</u>
இலாபம்	<u>360</u>

தற்போதுள்ள செயற்பாட்டு மட்டத்தில் சமப்பாட்டுப் புள்ளி (ரூபாவில்) மற்றும் பாதுகாப்பு எல்லை (ரூபாவில்):

	சமப்பாட்டுப் புள்ளி (ரூ.'000)	பாதுகாப்பு எல்லை (ரூ.'000)
(1)	120	1 080
(2)	180	1 020
(3)	480	720
(4)	600	600
(5)	800	400

(.....)

30. கம்பனியொன்று உற்பத்தியில் பயன்படுத்திய அதன் பழைய இயந்திரமொன்றிற்குப் பதிலாக புதிய இயந்திரமொன்றினைக் கொள்வனவு செய்ய விரும்புகிறது. பழைய இயந்திரத்தினதும் புதிய இயந்திரத்தினதும் பயன்தரு பாவனைக்காலம் தனித்தனியே 4 வருடங்களாகும். பின்வரும் தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

விபரம்	பழைய இயந்திரம் (ரூ.'000)	புதிய இயந்திரம் (ரூ.'000)
கொள்வனவு விலை	9 000	10 000
நடைமுறை அகற்றல் பெறுமதி	4 000	-
4 ஆவது வருட இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட எஞ்சிய பெறுமதி	-	2 000
வருடாந்த செயற்பாட்டுக் கிரயம் (பெறுமானத்தேய்வு நீங்கலாக)	4 500	3 000

புதிய இயந்திரம் வாங்கப்படுமாயின் ஆரம்ப தேறிய காசு வெளிப்பாய்ச்சல் மற்றும் 4 ஆம் வருடத்தில் காசு உட்பாய்ச்சல்:

ஆரம்ப தேறிய காசு வெளிப்பாய்ச்சல் 4 ஆம் வருடத்தில் காசு உட்பாய்ச்சல்

	(ரூ.'000)	(ரூ.'000)
(1)	5 000	3 500
(2)	6 000	1 500
(3)	6 000	3 500
(4)	10 000	1 500
(5)	10 000	3 500

(.....)

● 31 தொடக்கம் 50 வரையான வினாக்களுக்குச் சருக்கமான விடைகளைப் புள்ளிக்கோடுகளில் எழுதுக.

31. பின்வரும் கூற்றுகள் நிறுவனமொன்றின் முகாமைக் கணக்கீட்டுடன் தொடர்புடையதாயின் சரி எனவும் தொடர்பற்றதாயின் பிழை எனவும் குறிப்பிடவும்.

- | கூற்றுகள் | சரி/பிழை |
|--|----------|
| A - இது நிறுவன முகாமையாளர்கள் தீர்மானங்கள் எடுப்பதற்கான தகவல்களை வழங்குகின்றது. | |
| B - இது நிறுவனம் பற்றிய கடந்த கால, எதிர்காலத் தகவல்களை வழங்குகின்றது. | |
| C - இது கணக்கீட்டு நியமங்களில் விபரிக்கப்பட்ட தகவல்களை வழங்குகின்றது. | |
| D - இது நிறுவனத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்து தரப்பினருக்கும், அவர்களால் வேண்டப்படும் தகவல்களை வழங்குகின்றது. | |

32. குமுது என்பவர் 01.04.2014 இல் ரூ. 500 000 ஐ காசாக முதலீட்டு வியாபாரமொன்றை ஆரம்பித்தார். இவ்வருடத்தில், குமுது வியாபாரத்திற்காக ரூ. 200 000 பெறுமதியான பிரதிபண்ணும் இயந்திரத்தை வழங்கியுள்ளதன் ரூ. 50 000 ஐ வியாபாரத்திலிருந்து பற்றாக எடுத்திருந்தார். இவ் வியாபாரமானது 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்தில் ரூ. 120 000 ஐ இலாபமாக உழைத்துள்ளது.

(அ) 31.03.2015 இல் இவ் வியாபாரத்தின் உரிமையாண்மையை அதிகரிப்பதற்குப் பங்களிப்புச் செய்யும் இரு உருப்படிகளை (பெறுமதியுடன்) குறிப்பிடுக:

1. 2.

(ஆ) 31.03.2015 இல் வியாபாரத்தின் தேறிய சொத்துக்கள் யாவை ? ரூ.

33. கீழே தரப்பட்டுள்ள ஆரம்ப பதிவுப் புத்தகங்களுக்குத் தேவையான மூல ஆவணங்களைக் குறிப்பிடுக.

- | ஆரம்ப பதிவுப் புத்தகம் | மூல ஆவணம் |
|-------------------------------|-----------|
| A - விற்பனை நாளேடு | |
| B - பொது நாளேடு | |
| C - காசக் கொடுப்பனவு நாளேடு | |
| D - கொள்வனவு திரும்பல் நாளேடு | |

34. ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் ஆகியன தொடர்பாக வியாபாரமொன்றின் பொது நாளேட்டில் பதிவிடக்கூடிய நான்கு வகை கொடுக்கல்வாங்கல்கள் அல்லது நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

1.
2.
3.
4.

35. நிறுவனமொன்றின் 31.03.2015 இலுள்ளவாறான வங்கிக் கணக்கு மீதியானது அதன் வங்கிக் கூற்றில் காணப்பட்ட மீதியை விட அதிகமாகக் காணப்பட்டது. (நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அல்லது அதன் வங்கிக் கூற்றில் எதுவித வழக்களும் இல்லை எனக் கருதுக.)

இவ் வேறுபாட்டுக்கான இரண்டு சாத்தியமான காரணங்களைக் குறிப்பிடுக.

1.
2.

36. பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் இலாப நோக்கற்ற நிறுவனமொன்றின் கொள்ளல் கொடுத்தல் கணக்கிற்கும் வருமானச் செலவுக் கணக்கிற்கும் இடையிலான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

- | அம்சம் | கொள்ளல் கொடுத்தல் கணக்கு | வருமானச் செலவுக் கணக்கு |
|--------------------------|--------------------------|-------------------------|
| (அ) தயாரிப்பதன் நோக்கம் | | |
| (ஆ) தயாரிப்பதன் அடிப்படை | | |

37. வரையறுத்த அகமது பொதுக் கம்பனியின் முற்றுமடங்கிய வருமானக் கூற்றில் A, B, C, D ஆகிய எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ள பின்வரும் தகவல்களைச் சமர்ப்பிப்பதில் பிரயோகிக்கக்கூடிய கணக்கீட்டு எண்ணக்கருக்களைக் குறிப்பிடுக.

- | | | |
|---|-------|---------|
| வரையறுத்த அகமது பொதுக் கம்பனி | | A |
| 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான முற்றுமடங்கிய வருமானக் கூற்று | | B |
| ரூ. '000 | | C |
| விற்பனை வருமானம் | XXX | } |
| விற்பனைக் கிரயம் | (XXX) | |

கணக்கீட்டு எண்ணக்கரு

- A -
- B -
- C -
- D -

38. இலங்கையில் பின்பற்றப்படும் 'நிதி அறிக்கையிடலுக்கான எண்ணக்கரு சட்டகத்தின்படி' பொறுப்பொன்றினது மூன்று குணாதிசயங்களைக் குறிப்பிடுக.

1.
2.
3.

39. பின்வருவன 01.04.2014 இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை பைகளை உற்பத்திசெய்யும் சுதாவின் வியாபாரம் தொடர்பான தகவல்களாகும்.

விபரம்	ரூ.'000
மூலப்பொருள் கொள்வனவுகள்	500
நேர்க் கூலிகள்	200
31.03.2015 இல் மூலப்பொருள் இருப்பு	100
31.03.2015 இல் நடைமுறை வேலை இருப்பு (மூலக் கிரயத்தில் பெறுமதியிடப்பட்டுள்ளது.)	150
உற்பத்தி மேந்தலைகள்	450

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கு பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:

(அ) மூலக்கிரயம் ரூ. (ஆ) உற்பத்திக் கிரயம் ரூ.

40. பங்குடைமையின் நிதி நிலைமைக் கூற்றில் உரிமையாண்மையின்கீழ் காட்டப்படும் இரண்டு விடயங்களைக் குறிப்பிடுக.

1.
2.

41. பின்வரும் தகவல்கள் இலாப அல்லது நட்டத்தைச் சமமாகப் பகிரும் அன்றன், குமார் ஆகியோரின் பங்குடைமையுடன் தொடர்பானவையாகும்.

நடைமுறைக் கணக்கு மீதிகள்:

	31.03.2015 இல் (ரூ.'000)	31.03.2014 இல் (ரூ.'000)
அன்றன்	750	500
குமார்	450	300

பங்குடைமை ஒப்பந்தத்தின்படி அன்றன் வருடாந்த சம்பளமாக ரூ. 150 000 ஐப் பெறுவதற்கு உரித்துடையவர். இவ்வருடத்தில் அன்றன், குமார் ஆகியோர் முறையே ரூ. 100 000, ரூ. 50 000 ஐ காசாகப் பற்றியிருந்தனர்.

பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:

(அ) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்குடைமையின் இலாபம் ரூ.

(ஆ) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான அன்றன், குமார் ஆகியோரின் இலாபப் பங்கு:

அன்றன் ரூ. குமார் ரூ.

42. கம்பனியொன்று 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்தில் பங்கொன்று ரூ. 20 இற்கு 200 000 சாதாரண பங்குகளை வழங்கியது. 300 000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் முழுப் பணத்துடன் பெறப்பட்டன. கம்பனிக்கு பங்கு வழங்கல் செலவாக ரூ. 50 000 ஏற்பட்டுள்ளது. இக் கம்பனியானது 200 000 பங்குகளை விகிதாசார முறையில் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் மேலதிக பணத்தினை விண்ணப்பதாரர்களுக்குத் திருப்பியனுப்பியது.

பின்வருவனவற்றைக் குறிப்பிடுக.

(அ) பங்குகளின் ஒதுக்கீட்டைப் பதிவுதற்கான நாட்குறிப்புப் பதிவு (விளம்பல் அவசியமில்லை.)

.....

(ஆ) மேலே கூறப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக இவ்வருடத்தில் உரிமையாண்மையில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு ரூ.

43. பொருத்தமான நிரல்களின் கீழ் '✓' எனக் குறிடுவதன் மூலம் உற்பத்திக் கம்பனியொன்றின் பின்வரும் கொடுக்கல் வாங்கல்களிலிருந்தான காசுப் பாய்ச்சல்களை LKAS 7 (காசுப் பாய்ச்சல் கூற்று) இன்படி அவை செயற்பாட்டு, மூலதன அல்லது நிதி நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்கள் என வகைப்படுத்துக.

கொடுக்கல் வாங்கல்	நடவடிக்கைகள்:		
	செயற்பாடு	முதலீடு	நிதியிடல்
A - சாதாரண பங்கு வழங்கலிலிருந்து பெற்ற காசு
B - வியாபார கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காசு
C - மோட்டார் வாகன விற்பனையிலிருந்து பெற்ற காசு
D - நிலையான வைப்பிலிருந்து பெற்ற வட்டி

44. LKAS 8 (கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் வழக்களில் ஏற்படும் மாற்றங்கள்) இன்படி பின்வரும் நிலைமைகள் கணக்கீட்டு மதிப்பீடுகளின் மாற்றமொன்றினைப் பிரதிநிதித்துவப்படுமா என்பதைக் குறிப்பிடுக.

நிலைமைகள்	கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றம் (ஆம் / இல்லை)
A - ஆரம்ப சரக்கிருப்பினை கூட்டிக்காட்டியதன் காரணமாக இலாபத்தில் ஏற்படும் மாற்றம்
B - வருட இறுதியிலுள்ள கடன்பட்டோர் மீதிகளுக்கு ஐயக்கடன் ஏற்பாட்டினை செய்வதற்கான வீதத்தில் மாற்றம்
C - சரக்கிருப்பு மதிப்பீட்டு முறையானது 'முதல்-வந்தது முதல்-சென்றது' என்ற முறையிலிருந்து நிறையிட்ட சராசரி முறைக்கு மாற்றம்
D - கட்டடமொன்றின் எதிர்பார்க்கப்பட்ட பயன்தரு ஆயுட்காலம் 30 இலிருந்து 35 வருடங்களுக்கு மாற்றம்

45 ஆம், 46 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்காக கம்பனியொன்றுடன் தொடர்புடைய பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

விபரங்கள்	ரூ.'000
31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கானது:	
இலாபம்	500
வட்டிச் செலவு	150
வருமானவரிச் செலவு	100
சாதாரண பங்குகளுக்குச் செலுத்திய இடைக்காலப் பங்கிலாபம்	300
31.03.2015 இல் கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்	1 800
01.04.2014 இல் நிறுத்திவைத்த வருவாய்	2 500
31.03.2015 இல் மொத்தச் சொத்துக்கள்	7 500

45. பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:

- (அ) வட்டிக்காப்பு விகிதம் (தடவைகள்)
- (ஆ) மொத்தச் சொத்துக்கள் மீதான திரும்பல் விகிதம் - வருட இறுதி சொத்துக்களின் அடிப்படையில் (%)

46. பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:

- (அ) 31.03.2015 இல் உரிமையாண்மை ரூ. (ஆ) கடன் விகிதம் (%)

47. பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் உற்பத்திப் பொருள் 'P' உடன் தொடர்புடையனவாகும்.

சிக்கனக் கட்டளைத் தொகை (EOQ)	200 அலகுகள்
வருடாந்தக் கேள்வி	8 000 அலகுகள்
கட்டளைக் கிரயம்	கட்டளை ஒன்றிற்கு ரூ. 250
இருப்பு வைத்திருத்தற் கிரயம்	அலகு ஒன்றிற்கு ரூ. 100

பின்வருவனவற்றைக் கணிப்பிடுக:

- (அ) மொத்தக் கட்டளைக் கிரயம் ரூ. (ஆ) மொத்த இருப்பு வைத்திருத்தற் கிரயம் ரூ.

48. ஆடைத் தொழிற்சாலையொன்றின் இயந்திரத்தை இயக்குபவர் ஒருவருக்கு மணித்தியாலமொன்றுக்கு ரூ. 50 செலுத்தப்படுவதுடன் மேலதிக நேர மணித்தியாலமொன்றுக்கு ரூ. 60 வீதம் செலுத்தப்படுகிறது. வாரமொன்றுக்கான சாதாரண வேலை மணித்தியாலங்கள் 40 ஆகும். இந்த இயந்திர இயக்குபவர் 2015 மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் 45 மணித்தியாலங்கள் வேலை செய்துள்ளார்.

பின்வருவனவற்றைக் கணிக்குக:

- (அ) இயந்திரத்தை இயக்குவிப்பவரின் 2015 மார்ச் மாதத்தின் முதல் வாரத்துக்கான மொத்தக் கூலி ரூ.
- (ஆ) இயந்திரத்தை இயக்குபவரின் கூலிகளுள் உள்ளடக்கப்பட்டுள்ள நேர் ஊழியக் கிரயம் ரூ.

49. பின்வரும் தகவல்கள் தனிப்பொருள் ஒன்றை உற்பத்தி செய்யும் கம்பனியொன்றுடன் தொடர்பானவை.

அலகொன்றுக்கான மாறும் கிரயம்:

விற்பனை மற்றும் நிரவாகம்	ரூ. 20
உற்பத்தி	ரூ. 40

நிலையான கிரயங்கள்:

விற்பனை மற்றும் நிரவாகம்	ரூ. 120 000
உற்பத்தி	ரூ. 150 000

கம்பனியானது 5 000 அலகுகளை உற்பத்திசெய்து விற்பனை செய்துள்ளதுடன் இச்செயற்பாட்டு மட்டத்தில் ரூ. 180 000 இலாபமும் ஈட்டியுள்ளது.

பின்வருவனவற்றைக் கணிக்குக:

(அ) அலகொன்றுக்கான பங்களிப்பு ரூ. (ஆ) அலகொன்றுக்கான விற்பனை விலை ரூ.

50. கம்பனியொன்று புதிய இயந்திரமொன்றை ரூ. 1 000 000 இற்கு 5 வருட பயன்தரு ஆயுட்காலத்தினும் ரூ. 300 000 எஞ்சிய பெறுமதியுடனும் கொள்வனவு செய்யத் திட்டமிடுகிறது. இவ்வியந்திரத்திலிருந்து வருடாந்த இலாபமாக ஒவ்வொரு வருடமும் ரூ. 110 000 பெறுமுடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்வியந்திரத்திலிருந்தான காசப் பாய்ச்சல்கள் அதன் ஆயுட்காலம் முழுவதும் ஒரேயளவாக ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செயற் திட்டத்திற்குரிய பின்வருவனவற்றைக் கணிக்குக:

(அ) 5ஆம் வருடத்திற்கான தேறிய காசப் பாய்ச்சல் ரூ.

(ஆ) திரும்பப் பெறும் காலம் (வருடங்கள்)

සියලු ම හිමිකම් ඇවිරිණි/முழுப் பதிப்புரிமையுடையது/All Rights Reserved

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගය, 2015 අගෝස්තු
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2015 ஆகஸ்ட்
General Certificate of Education (Adv. Level) Examination, August 2015

ගිණුම්කරණය
கணக்கீடு
Accounting

II
II
II

33 T II

පැය තුනයි
மூன்று மணித்தியாலம்
Three hours

අறிවැනුම්පත්:

- * முதலாம், இரண்டாம் வினாக்கள் உட்பட ஆறு வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.
- * ஒவ்வொரு வினாவுக்குமான விடையும் புதியதொரு தாளில் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.
- * உரிய செய்முறைகள் விடைத்தாளுடன் இணைக்கப்படல் வேண்டும்.

I. வரையறுத்த சாரங்கன் பொதுக் கம்பனியின் 31.03.2015 இல் உள்ளவாறான பரீட்சைமீதி கீழே தரப்பட்டுள்ளது.

	வரவு (ரூ.'000)	செலவு (ரூ.'000)
கொள்வனவுகள்	7 500	
வாடகை	960	
சம்பளங்கள்	1 000	
மோட்டார் வாகனங்கள் பராமரிப்புச் செலவுகள்	321	
குத்தகை வட்டி	720	
நடைமுறை ஆண்டின் முதல் மூன்று காலாண்டுக்காக செலுத்தப்பட்ட வருமான வரி	90	
01.04.2014 இல் ஆதனம், பொறி மற்றும் உபகரணம்	10 000	
01.04.2014 இல் சரக்கிருப்பு	2 400	
வியாபார வருமதிகள்	3 000	
வங்கியிலுள்ள காசு	241	
மூன்று மாத கால திறைசேரி உண்டியல்கள் (31.03.2015 இல் முதலிடப்பட்டது)	1 000	
விற்பனைகள்		12 300
01.04.2014 இலுள்ள கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்		5 000
01.04.2014 இல் நிறுத்திவைத்த வருவாய்கள்		1 794
01.04.2014 இல் நிலத்தின் மீதான மீள் மதிப்பீட்டு ஒதுக்கம்		1 000
குத்தகை கடன்கொடுத்தோர்		1 788
வியாபார செல்மதிகள்		4 000
செலுத்த வேண்டிய ஊ.சே.நி. (EPF) (ஊழியர் பங்களிப்பு 10% மாத்திரம்).....		100
01.04.2014 இலுள்ள திரண்ட பெறுமானத்தேய்வு		1 000
01.04.2014 இலுள்ள ஐயக்கடன்களுக்கான ஏற்பாடு		250
	<u>27 232</u>	<u>27 232</u>

மேலதிக தகவல்கள்:

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முன்னர் பின்வருவனவற்றுக்கான சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.

- 01.04.2014 இல் கம்பனியின் அலுவலகமானது புதிய இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. இத்திகதியில் இரண்டு வருடங்களுக்கான வாடகை இதற்காகச் செலுத்தப்பட்டுள்ளதுடன் இத்தொகை முழுவதும் நடைமுறை ஆண்டிற்கான வாடகையாகப் பதிவிடப்பட்டுள்ளது.
- 01.04.2014 இலுள்ள ஆதனம், பொறி மற்றும் உபகரணத்தினதும் அவற்றின் திரண்ட பெறுமானத்தேய்வுகளினதும் உள்ளடக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

விபரம்	கிரயம்/பெறுமதி (ரூ.'000)	திரண்ட பெறுமானத்தேய்வு (ரூ.'000)
நிலம் - நியாய விலையில்	6 000	-
மோட்டார் வாகனம் (குத்தகை அடிப்படையில்)	3 000	600
அலுவலக உபகரணங்கள்	1 000	400
மொத்தம்	<u>10 000</u>	<u>1 000</u>

எல்லாப் பெறுமானத்தேய்விடக்கூடிய ஆதனம், பொறி, உபகரணங்கள் என்பவற்றுக்கு நேர்கோட்டு முறையில் வருடத்திற்கு 20% பெறுமானத்தேய்விடப்படல் வேண்டும். நடைமுறையாண்டுக்கான பெறுமானத்தேய்வு செய்யப்படல் வேண்டும்.

- 31.03.2015 இல் நிலமானது தகைமை பெற்ற மதிப்பீட்டாளரினால் ரூ. 4 500 000 என மீள் மதிப்பீடு செய்யப்பட்டது.

(iv) மோட்டார் வாகனம் 01.04.2013 இல் நிதிக் குத்தகையின் கீழ் 4 வருட காலத்திற்கு விநியோக நோக்கத்திற்காக வாங்கப்பட்டது. இக் குத்தகைக்குச் செலுத்த வேண்டிய வருடாந்த தவணைக் கட்டணம் ரூ. 720 000 ஆகும். நடைமுறை வருடத்திற்கான குத்தகை தவணைக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது குத்தகை வட்டிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நடைமுறை வருடத்திற்கும் அடுத்த இரண்டு வருடங்களுக்கும் குத்தகை வட்டி கீழே தரப்பட்டுள்ளது.

வருடம்	வட்டி (ரூ.'000)
2014 / 2015	179
2015 / 2016	125
2016 / 2017	68

(v) 31.03.2015 இல் சரக்கிருப்பின் கிரயம் மற்றும் இதன் தேறிய தேறக்கூடிய பெறுமதி என்பன முறையே ரூ. 1 800 000, ரூ. 2 000 000 ஆக இருந்தது. எனினும் முழு சரக்கிருப்பும் ரூ. 1 600 000 இற்கு 20.04.2015 இல் விற்பனை செய்யப்பட்டது. இயக்குனர்கள் 15.05.2015 இல் இக் கம்பனியின் நிதிக் கூற்றுக்களை அங்கீகரித்தனர்.

(vi) கம்பனியானது வருட முடிவிலுள்ள வியாபார வருமதிகளின் மீதிக்கு 10% ஐயக்கடனாக்காக ஏற்பாடு செய்கிறது.

(vii) பின்வரும் செலவுகள் விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன.

விடயம்	தொகை (ரூ.'000)
முகவர்களுக்கான விற்பனைத் தரகு	1 400
வியாபார வருமதிகளுக்காக அனுமதித்த கழிவு	300
மொத்தம்	1 700

(viii) நிறுத்திவைத்த வருவாய்களை மூலதனமாக்குவதன் மூலம் தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு 50 000 சாதாரண பங்குகள் பங்கொன்று ரூ.10 வீதம் வழங்கப்பட்டன.

(ix) கம்பனியானது ஆறு மாத கால உத்தரவாதத்துடன் பொருட்களை விற்பனை செய்கின்றது. நம்பத்தகுந்த மதிப்பீட்டின்படி விற்பனைப் பெறுமதியில் 2% ஐ இவ் உத்தரவாதத்திற்கான ஏற்பாடாக மேற்கொள்ளல் வேண்டும்.

(x) முழு வருடத்திற்குமான ஊ.சே.நி. (EPF) மற்றும் ஊ.ந.நி. (ETF) ஆகியவற்றுக்கான கம்பனியின் பங்களிப்பு இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை. ஊ.சே.நி. மற்றும் ஊ.ந.நி. என்பவற்றுக்கு ஊழியர்களின் மொத்தச் சம்பளத்தில் முறையே 15%, 3% இணைக் கம்பனி பங்களிப்புச் செய்கின்றது.

(xi) நடைமுறை ஆண்டிற்கான வருமானவரியானது வரிக்கு முந்திய இலாபத்தில் 1/3 என மதிப்பீடு செய்யப்பட்டது.

வேண்டப்படுவது:

LKAS 1 (நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்) இன்படி வரையறுத்த சாரங்கன் பொதுக் கம்பனி பிரசுரிப்பதற்கான பின்வரும் நிதிக் கூற்றுக்கள்: (குறிப்புகள் உட்பட)

- (1) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான முற்றுமடங்கிய வருமானக் கூற்று
- (2) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான உரிமையாண்மை மாற்றல் கூற்று
- (3) 31.03.2015 இலுள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று

(20 புள்ளிகள்)

2. (அ) அஜித், மஜித் ஆகியோர் 01.04.2014 இல் பங்குடைமையொன்றை ஆரம்பித்தனர். பங்குடைமை ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் பின்வருமாறு:

- இலாப நடடங்கள் அஜித், மஜித் ஆகியோருக்கிடையில் 2:1 என்ற விகிதத்தில் பகிரப்படும்.
- ஒவ்வொரு பங்காளரும் மாதாந்தச் சம்பளமாக ரூ. 40 000 பெற உரித்துடையவர்.
- பங்காளர்கள் தமது மூலதனத்திற்கு வருடாந்தம் 10% வட்டி பெறுவதற்கு உரித்துடையவர்களாவர்.
- பங்காளரினால் வழங்கப்படும் கடன்களுக்கு வருடாந்தம் 6% வட்டி பெறுவதற்கு அவர்கள் உரித்துடையவர்களாவர்.
- பங்காளருடன் தொடர்புடைய எல்லாக் கொடுக்கல்வாங்கல்களும் அவர்களின் நடைமுறைக் கணக்குகள் ஊடாகப் பதியப்படும்.

31.03.2015 இல் பங்குடைமையின் பரீட்சைமீதி பின்வருமாறு:

	வரவு (ரூ.'000)	செலவு (ரூ.'000)
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் - கொண்டுசெல் தொகையில்	4 800	
ஆதனம், பொறி, மற்றும் உபகரணங்கள் பெறுமானத்தேய்வு....	600	
வியாபார வருமதிகள்	900	
வங்கியிலுள்ள காசு	130	
மூலதன கணக்குகள் - அஜித்		1 800
மஜித்		1 300
01.08.2014 இல் அஜித்தினால் வழங்கப்பட்ட கடன்		1 000
வியாபாரக் கொடுக்குமதிகள்		340
விற்பனைகள்		6 100
கொள்வனவுகள்	2 500	
செயற்பாட்டுச் செலவுகள்	820	
அஜித்திற்குச் செலுத்திய சம்பளம்	200	
அஜித்தின் கடனாக்காக செலுத்திய வட்டி	30	
மஜித்திற்குச் செலுத்திய மூலதன வட்டி	100	
அஜித்திற்குச் செலுத்திய வாடகை	100	
புதிய அலுவலக இடத்திற்காக செலுத்திய வாடகை	360	
	10 540	10 540

மேலதிக தகவல்கள்:

- (i) இவ் வியாபாரமானது அஜித்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்பாக அஜித்திற்கு வருடாந்த வாடகையாக ரூ. 240 000 செலுத்துதல் வேண்டும். எனினும் 01.10.2014 இல் இவ் வியாபாரமானது ரூ. 360 000 வருடாந்த வாடகையுடன் புதிய இடமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன் இத்தகவலில் இம் முழு வாடகைத் தொகையும் செலுத்தப்பட்டது.
- (ii) சரக்கிருப்புப் பதிவேடுகளின்படி 31.03.2015 இல் சரக்கிருப்புக்களின் கிரயமானது ரூ. 250 000 ஆகும். எனினும் முறையே அஜித், மஜித் ஆகியோரால் பெறப்பட்ட ரூ. 30 000, ரூ. 20 000 கிரயமுள்ள பொருட்கள் சரக்கிருப்புப் பதிவேடுகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (iii) 2015 ஏப்ரல் மாதத்தில் விநியோகம் செய்வதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருட்களுக்காக வியாபாரத்தினால் பெறப்பட்ட முற்பணம் ரூ. 100 000 ஆனது நடைமுறை ஆண்டுக்கான விற்பனை எனப் பதிவிடப்பட்டுள்ளது.
- (iv) பங்குடைமையின் எல்லாக் காசுக் கொடுக்கல்வாங்கல்களும் வங்கிக் கணக்கினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. 31.03.2015 இல் உள்ளவாறான வியாபாரத்தின் வங்கிக் கணக்கிலுள்ள மீதியும் வங்கிக் கூற்று மீதியும் ஒத்திருக்கவில்லை. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பின்வருவன தெரியவந்தன.
- வாடிக்கையாளர் ஒருவரினால் வங்கியில் ரூ. 40 000 காசோலையொன்று நேரடியாக வைப்புச் செய்யப்பட்டிருந்தது.
 - வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட ரூ. 60 000 காசோலையொன்று மறுக்கப்பட்டுள்ளது.
 - வழங்குனரொருவருக்கு வழங்கப்பட்ட ரூ. 50 000 காசோலையொன்று கொடுப்பனவுக்காகச் சமர்ப்பிக்கப்படவில்லை.
 - அஜித்தின் ஆயுள் காப்புறுதிக் கட்டணமாகச் செலுத்தப்பட்ட ரூ. 10 000 காசோலையொன்று வியாபாரத்தின் வங்கிக் கணக்கில் பதியப்பட்டிருக்கவில்லை.

வேண்டப்படுவது:

- (1) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்குடைமையின் வருமானக் கூற்று (பங்காளருக்கான பகிர்வுகள் உட்பட)
- (2) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்காளர்களின் நடைமுறைக் கணக்குகள்
- (3) 31.03.2015 இல் பங்குடைமையின் வங்கியிலுள்ள காசு, வியாபார வருமதிகள் ஆகியவற்றின் சரியான மீதிகள் **(10 புள்ளிகள்)**
- (ஆ) கம்பனியொன்றில் ஒன்றுசேர்த்தல், முடிவுறுத்தல் என இரண்டு உற்பத்திப் பகுதிகளும் பராமரிப்பு என்ற சேவைப் பகுதியும் காணப்படுகிறது. இவ் உற்பத்திப் பகுதிகள் ஒரே இடத்தில் காணப்படுவதுடன் பராமரிப்புப் பகுதியானது வேறொரு இடத்தில் காணப்படுகிறது. இரண்டு உற்பத்திப் பகுதிகளுக்கும்மான பின்வரும் பூரணப்படுத்தப்படாத மேந்தலைப் பகுப்பாய்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேந்தலைகள்	பகிர்தலுக்கான அடிப்படை	மொத்தம் (ரூ.'000)	ஒன்றுசேர்த்தல் (ரூ.'000)	முடிவுறுத்தல் (ரூ.'000)
ஒதுக்கப்பட்ட உற்பத்தி மேந்தலைகள்	நேர்	9 800	5 000	4 800
உற்பத்தி முகாமையாளர் சம்பளம்		6 000		
வாடகை		4 800		
மின்சாரம்		2 400		
இயந்திர பெறுமானத்தைய்வு		6 000		
ஊழியர் நலன்புரிச் செலவுகள்		3 000		

மேலதிக தகவல்கள்:

- (i) ஒன்றுசேர்த்தல், முடிவுறுத்தல் பகுதிகளுக்கிடையில் மேந்தலைகளைப் பகிர்வதற்கான அடிப்படை:
- உற்பத்தி முகாமையாளர் சம்பளமானது சமமாகப் பகிரப்படும்.
 - ஏனைய அடிப்படைகள்:

விபரம்	ஒன்றுசேர்த்தல்	முடிவுறுத்தல்	மொத்தம்
தளப்பரப்பு (சதுர மீற்றர்)	20 000	10 000	30 000
கிலோவாற் மணித்தியாலங்கள்	40 000	20 000	60 000
இயந்திரத்தின் பெறுமதி (ரூ.'000)	50 000	10 000	60 000
ஊழியர்களின் எண்ணிக்கை	50	100	150
பராமரிப்பு மணித்தியாலங்கள்	20 000	80 000	100 000

- (ii) பராமரிப்புப் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த மேந்தலைகள் ரூ. 6 000 000 ஆகும். இது பராமரிப்பு மணித்தியாலங்களின் அடிப்படையில் இரண்டு உற்பத்திப் பகுதிகளுக்கும்மிடையே பகிரப்பட வேண்டும்.
- (iii) மேந்தலைகளை உறிஞ்சுவதற்கு, ஒன்றுசேர்த்தல் பகுதியும் முடிவுறுத்தல் பகுதியும் முறையே இயந்திர மணித்தியாலங்களையும் ஊழிய மணித்தியாலங்களையும் பயன்படுத்துகிறது. ஒன்றுசேர்த்தல் பகுதிக்கான பாதிடப்பட்ட இயந்திர மணித்தியாலங்கள் 400 000 ஆகவும் முடிவுறுத்தல் பகுதிக்கான பாதிடப்பட்ட ஊழிய மணித்தியாலங்கள் 200 000 ஆகவும் உள்ளன.

- (iv) பின்வரும் தகவல்கள் கம்பனியால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருள் 'A' உடன் தொடர்பானவை.
- | | |
|--|---------------|
| பாதிடப்பட்ட உற்பத்தி | 1 000 அலகுகள் |
| அலகிற்கான விற்பனை விலை | ரூ. 2 500 |
| அலகிற்கான மூலக்கிரயம் | ரூ. 500 |
| அலகொன்றை உற்பத்தி செய்வதற்கான பாதிடப்பட்ட மணித்தியாலங்கள்: | |
| - இயந்திர மணித்தியாலங்கள் | 3 |
| - ஊழிய மணித்தியாலங்கள் | 5 |
| பாதிடப்பட்ட உற்பத்தியல்லா மேந்தலைகள்: | |
| - அலகிற்கான மாறும் மேந்தலைகள் | ரூ. 300 |
| - நிலையான மேந்தலைகள் | ரூ. 400 000 |

வேண்டப்படுவது:

- (1) இரண்டு உற்பத்திப் பகுதிகளுக்குமான பூரணப்படுத்தப்பட்ட மேந்தலைப் பகுப்பாய்வு அட்டவணை
- (2) ஒவ்வொரு உற்பத்திப் பகுதிகளுக்குமான மேந்தலை உறிஞ்சல் வீதங்கள்
- (3) உற்பத்திப் பொருள் 'A' இற்கான எதிர்பார்க்கப்படும் இலாபம் அல்லது நட்டத்தைக் காட்டக்கூடியதான கூற்று
(10 புள்ளிகள்)
(மொத்தம் 20 புள்ளிகள்)

3. 01.03.2015 இல் நந்தினி தனது வீட்டின் ஒரு பகுதியில் ரூ. 150 000 ஐ காசாக முதலீட்டு எழுதுகருவிகள் வியாபாரத்தை ஆரம்பித்தார். மேலும் இத்தினத்தில் அவர் வியாபாரத்தின் பாவனைக்காக ரூ. 60 000 பெறுமதியான தளபாடங்களையும் கொண்டு வந்தார். அவர் வியாபாரத்தின் பெயரில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து எல்லாக் காசுக் கொடுக்கல்வாங்கல்களையும் இவ் வங்கிக் கணக்கினூடாகவே மேற்கொண்டார். முதல் மாத வியாபாரச் செயற்பாட்டினால் பின்வரும் கொடுக்கல்வாங்கல்கள் ஏற்பட்டன.

கொடுக்கல்வாங்கல் இல.**கொடுக்கல்வாங்கல்**

- | | |
|----|---|
| 1 | எழுதுகருவிகள் ரூ. 100 000 இற்கு காசுக்குக் கொள்வனவு செய்யப்பட்டன. |
| 2 | ரூ. 70 000 கிரயம் கொண்ட எழுதுகருவிகள் ரூ. 100 000 இற்கு காசுக்கு விற்பனை செய்யப்பட்டன. |
| 3 | எழுதுகருவிகள் ரூ. 150 000 இற்கு கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டன. |
| 4 | ரூ. 30 000 பெறுமதியான எழுதுகருவிகள் பழுதடைந்து காணப்பட்டதால் வழங்குனருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. |
| 5 | 15.03.2015 இல் கணினியொன்று ரூ. 120 000 இற்கு கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டது. இத்தொகை 18 மாதங்களுள் செலுத்தப்படல் வேண்டும். |
| 6 | ரூ. 100 000 கிரயமுள்ள எழுதுகருவிகள் ரூ. 140 000 இற்கு கடனுக்கு விற்பனை செய்யப்பட்டன. |
| 7 | அலுவலக உதவியாளருக்கு மாதச் சம்பளமாக ரூ. 15 000 செலுத்தப்பட்டது. |
| 8 | நந்தினி, தனது சொந்தத் தேவைக்காக வியாபாரத்திடமிருந்து ரூ. 30 000 ஐப் பெற்றுக்கொண்டார். |
| 9 | எழுதுகருவிகள் வழங்குனருக்குச் செலுத்த வேண்டிய மீதிகள் 5% கழிவுடன் தீர்க்கப்பட்டன. |
| 10 | கடன்பட்டோரிடமிருந்து வருமதியான தொகைகள் 5% கழிவு அனுமதிக்கப்பட்டு பெறப்பட்டன. |

மேலதிக தகவல்கள்:

- 2015 மார்ச் மாதத்திற்குரிய ரூ. 3 000 தொகைக்கான வியாபாரத்தின் தொலைப்பேசிக் கட்டணப் பட்டியல் 02.04.2015 இல் பெறப்பட்டது.
- வியாபாரத்தின் ஆதனம், பொறி, உபகரணம் ஆகியவற்றுக்கு நேர்கோட்டு முறையில் கிரயத்தில் 20% வருடாந்தம் பெறுமானத்தேய்விடல் வேண்டும்.

வேண்டப்படுவது:

- (1) இல. 1 இலிருந்து 10 வரையிலான மேற்படி கொடுக்கல்வாங்கல்களின் விளைவுகளை (பெறுமதியுடன்) கணக்கீட்டுச் சமன்பாட்டினைப் பயன்படுத்திக் காட்டுவதுடன், ஒவ்வொரு பெறுமதியும் அதிகரிப்பின் (+) எனவும் குறைவடைவின் (-) எனவும் அதன் எதிரே குறிப்பிடுக.

(இதற்காகப் பின்வரும் மாதிரி அமைப்பினைப் பயன்படுத்துக.)

ரூ.'000

கொடுக்கல் வாங்கல் இல.	சொத்துக்கள்				பொறுப்புக்கள்		உரிமையாண்மை
	ஆதனம், பொறி, உபகரணம்	சரக்கிருப்புகள்	வியாபார வருமதிகள்	வங்கி	வியாபாரக் கொடுக்குமதிகள்	கடன்கள்	

- (2) 31.03.2015 இல் முடிவடைந்த மாதத்திற்கான வியாபாரத்தின் வருமானக் கூற்று

- (3) கீழே தரப்பட்டுள்ள மாதிரியைப் பயன்படுத்தி 31.03.2015 இல் உள்ளவாறான உரிமையாண்மையின் உள்ளடக்கம்
ரூ.'000

ஆரம்ப மூலதனம்	
காலப்பகுதிக்கான இலாபம்/(நட்டம்)	
கழி: பற்றுக்கள்	
31.03.2015 இல் உள்ளவாறான உரிமையாண்மை	

(மொத்தம் 15 புள்ளிகள்)

[பக். 5 ஐப் பார்க்க

4. (அ) பின்வரும் தகவல்கள் கம்பனியொன்று பயன்படுத்தும் மூலப்பொருளொன்றுடன் தொடர்பானவையாகும்.

(i) 2015 மார்ச் மாதத்திற்கான இருப்புப் பேரேட்டின் சுருக்கம்:

திகதி	விபரம்	தொகை (அலகுகள்)	அலகொன்றின் விலை (ரூ.)
01.03.2015	மீதி	4 000	12
10.03.2015	கொள்வனவுகள்	8 000	15
20.03.2015	வழங்கல்கள்	7 000	?
25.03.2015	கொள்வனவுகள்	8 000	20
31.03.2015	மீதி	13 000	

(ii) கம்பனி சரக்கிருப்பு வழங்கல்களை விலையிடுவதற்கு நிறையளிக்கப்பட்ட சராசரி முறையை பயன்படுத்துகிறது.

(iii) ஏனைய தகவல்கள்:

	பாவனை (அலகுகள்/மாதம்)	விநியோகக் காலம் (மாதங்கள்)
ஆகக் கூடியது	3 000	4
ஆகக் குறைந்தது	1 000	2

வேண்டப்படுவது:

- (1) மறுகட்டளைத் தொகை (2) 20.03.2015 இல் வழங்கப்பட்ட சரக்கிருப்பின் பெறுமதி
 (3) மீள் கட்டளை மட்டம் (4) ஆகக் கூடிய இருப்பு மட்டம்
 (5) ஆகக் குறைந்த இருப்பு மட்டம்

(05 புள்ளிகள்)

(ஆ) சிறிதரன் தனது சொந்த சேமிப்பிலிருந்து ரூ. 600 000 ஐ முதலிட்டு 01.03.2015 இல் வியாபாரமொன்றை ஆரம்பித்தார். 2015 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல்களின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

(i) காசுப் பெறுவனவுகளும் கொடுப்பனவுகளும்:

	ரூ. ' 000
பெறுவனவுகள்:	
விற்பனைகள்	1 800
கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காசு	5 600
கொடுப்பனவுகள்:	
கொள்வனவுகள்	1 200
கடன்கொடுத்தோருக்குச் செலுத்திய காசு	3 400
செலவுகள்	1 400

(ii) கடன்கொடுத்தோரிடமிருந்து ரூ. 400 000 காசுக்கழிவு பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் கடன்பட்டோருக்கு ரூ. 200 000 காசுக் கழிவு கொடுக்கப்பட்டுள்ளது.

(iii) ஏனைய ஆரம்பப்பதிவுப் புத்தகங்களின் மொத்தங்கள் பின்வருமாறு:

ஆரம்பப்பதிவேடு	மொத்தம் (ரூ. ' 000)
கொள்வனவு நாளேடு	10 800
விற்பனை நாளேடு	10 000
கொள்வனவுத் திரும்பல் நாளேடு	300
விற்பனைத் திரும்பல் நாளேடு	200

(iv) 31.03.2015 இல் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கினதும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கினதும் மீதிகள் அவற்றின் துணைப் பேரேட்டுக் கணக்குகளின் மீதிகளின் மொத்தங்களுடன் ஒத்திருக்கவில்லை. இது தொடர்பான பரிசீலனையின்போது பின்வருவன தெரியவந்தன:

1. கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்ட ரூ. 1 800 000 லொறியொன்று கொள்வனவு நாளேட்டில் பதியப்பட்டுள்ளது.
2. இம் மாதத்தில் பதிவுக்கப்பட்ட ரூ. 100 000 அறவிடமுடியாக்கடனானது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதிவிடப்பட்டிருக்கவில்லை.
3. விற்பனைத் திரும்பல் நாளேட்டின் மொத்தத் தொகையான ரூ. 200 000, கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் ரூ. 2 000 000 எனப் பதிவிடப்பட்டுள்ளது.

வேண்டப்படுவது:

- (1) 2015 மார்ச் மாதத்திற்கான காசுப் பெறுவனவு நாளேடும் காசுக் கொடுப்பனவு நாளேடும்
 (2) வழக்களைத் திருத்துவதற்கான நாட்குறிப்புப் பதிவுகள் (விளம்பல் அவசியமானது)
 (3) வழக்களைத் திருத்திய பின்னரான கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கும்

(10 புள்ளிகள்)
(மொத்தம் 15 புள்ளிகள்)

5. (அ) பின்வரும் தகவல்கள் வரையறுக்கப்பட்ட போல் பொதுக் கம்பனியுடன் தொடர்பானவையாகும்.

விபரம்	31.03.2015 இல் உள்ளடி (ரூ.'000)	31.03.2014 இல் உள்ளடி (ரூ.'000)
வியாபார வருமதிகள்	540	420
சரக்கிருப்புகள்	1 800	2 200
காசும் காசுக்குச் சமமானவைகளும்	660	380
வியாபார கொடுக்குமதிகள்	1 200	1 800
செலுத்த வேண்டிய வட்டி	300	200

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கானது:	ரூ.'000
மொத்த விற்பனைகள்	8 000 (இதில் 60% ஆனவை கடன் விற்பனையாகும்.)
கொள்வனவுகள்	3 600
இலாபம்	2 400

வருடமொன்றுக்கான வேலை நாட்களின் எண்ணிக்கை 360 எனக் கருதுக.

வேண்டப்படுவது:

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான:

- (1) தேறிய இலாப விகிதம்
- (2) மொத்த இலாப விகிதம்
- (3) நடைமுறை விகிதம்
- (4) வியாபார வருமதிகள் (கடன்பட்டோர்) புரள்வு விகிதம்
- (5) இருப்பு வைத்திருத்தல் காலம்

(05 புள்ளிகள்)

(ஆ) நாகேந்திரன் கொழும்பில் தனியார் பாடசாலையொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடுகின்றார். இப் பாடசாலையின் எதிர்பார்க்கப்படும் வருமானம், செலவுகள் என்பன பின்வருமாறு:

மாணவரொருவருக்கான கட்டணம்:

பதிவுசெய்தல் கட்டணம்	ரூ. 12 000 வருடாந்தம்
வசதிக் கட்டணம்	ரூ. 12 000 வருடாந்தம்
பாடநெறிக் கட்டணம்	ரூ. 10 000 மாதாந்தம்

செலவினங்கள்:

பாடப்புத்தகங்கள் அச்சிடல் செலவு	ஒரு மாணவனுக்கு மாதாந்தம் ரூ. 4 000
காசிதாதிகள்	ஒரு மாணவனுக்கு மாதாந்தம் ரூ. 3 000
விளையாட்டுச் செலவினங்கள்	ஒரு மாணவனுக்கு மாதாந்தம் ரூ. 1 000
கட்டிட வாடகை	ரூ. 40 000 மாதாந்தம்
சம்பளங்கள்	ரூ. 30 000 மாதாந்தம்
விளம்பரமும் மேம்படுத்தலும்	ரூ. 10 000 மாதாந்தம்

வேண்டப்படுவது:

- (1) வருடத்திற்கான ஒரு மாணவனின் பங்களிப்பு
- (2) வருடத்திற்கான பாடசாலையின் மொத்த நிலையான கிரயம்
- (3) பாடசாலையின் வருடத்திற்கான மொத்தக் கிரயத்தை ஈடுசெய்வதற்குச் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை
- (4) ரூ. 240 000 இலாபத்தை உழைப்பதற்குச் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை
- (5) 50 மாணவர்கள் அனுமதிக்கப்படுவதுடன் அவர்களில் 10 மாணவர்களின் பாடநெறிக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுமாயின் எதிர்பார்க்கப்படும் இலாபம் அல்லது நட்டம்

(10 புள்ளிகள்)
(மொத்தம் 15 புள்ளிகள்)

6. 31.03.2015, 31.03.2014 ஆகிய திகதிகளிலுள்ள வரையறுக்கப்பட்ட சுந்தரம் கம்பனியின் சுருக்கப்பட்ட நிதி நிலைமைக் கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன:

	31.03.2015 இல் (ரூ. '000)	31.03.2014 இல் (ரூ. '000)
ஆதனம், பொறி, உபகரணம் - கிரயத்தில்	19 600	13 100
ஆதனம், பொறி, உபகரணம் - திரண்ட பெறுமானத்தேய்வு.....	(3 800)	(2 800)
இருப்புக்கள்	1 500	1 400
வியாபார வருமதிகள்	1 600	1 800
காசம் காசுக்குச் சமமானவையும்	400	500
மொத்தச் சொத்துக்கள்	19 300	14 000
சுறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்	9 500	8 000
நிறுத்தி வைத்த வருவாய்கள்	5 500	4 400
நிலம் மீதான கடன்	2 400	-
வியாபாரக் கொடுக்குமதிகள்	1 750	1 600
செலுத்த வேண்டிய கடன் வட்டி	150	-
மொத்த பொறுப்புக்களும் உரிமையாண்மையும்	19300	14 000

மேலதிக தகவல்கள்:

- (i) இவ்வருடத்தில் ரூ. 1 000 000 கிரயம் கொண்ட அலுவலக உபகரணம் ரூ. 300 000 இற்கு காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட தினத்தில் இவ் உபகரணத்தின் கொண்டுசெல் மீதி ரூ. 600 000 ஆகும்.
- (ii) ரூ. 3 000 000 பெறுமதியான நிலமொன்று 01.04.2014 இல் கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டது. இக்கடனானது இந்நடைமுறை ஆண்டிலிருந்து ரூ. 600 000 வீதம் சமமான 5 தவணைகளில் செலுத்தப்படல் வேண்டும். மேலும் இக் கடனின் ஆரம்ப தொகைக்கு 5% வருட வட்டி செலுத்தப்படல் வேண்டும்.
- (iii) இவ்வருடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய எல்லா ஆதனம், பொறி, உபகரணம் என்பன யாவும் காசுக்குக் கொள்வனவு செய்யப்பட்டதாகும்.
- (iv) இவ்வருடத்தில் ரூ. 400 000 இடைக்காலப் பங்கிலாபம் செலுத்தப்பட்டது.
- (v) இவ்வருடத்தில் வழங்கப்பட்ட சாதாரண பங்குகளின் உள்ளடக்கம் பின்வருமாறு இருந்தது.

வழங்கல் முறை	தொகை (ரூ. '000)
பங்குகளின் உரிமை வழங்கல்	1 000
நிறுத்தி வைத்த வருவாய்களை மூலதனமாக்குவதன் மூலம் வழங்கப்பட்ட பங்குகள்	500
மொத்தம்	1 500

பங்குதாரர்கள் அவர்களின் எல்லா உரிமைகளையும் பயன்படுத்தியுள்ளதான் காசம் உரிய முறையில் பெறப்பட்டது.

- (vi) கம்பனியானது வரி விடுமுறைக் காலத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வேண்டப்படுவது:

- (1) LKAS 7 (காசப் பாய்ச்சற் கூற்று) இன்படி 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான சுந்தரம் கம்பனியின் காசப் பாய்ச்சல் கூற்று
- (2) அலுவலக உபகரண அகற்றல் கணக்கு **(மொத்தம் 15 புள்ளிகள்)**

7. (அ) கம்பனியொன்று அச்சகமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடுகிறது. கம்பனியானது இந்நோக்கத்திற்காகக் கொள்வனவு செய்யவிருக்கும் அச்ச இயந்திரத்துடன் தொடர்பான காசப் பாய்ச்சல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

	ரூ. '000
கொள்வனவு விலை	2 000
இடத்தைத் தயார்படுத்தற் செலவுகள்	200
நிரமாணித்தல் கட்டணங்கள்	300

இவ் இயந்திரத்தின் எதிர்பார்க்கப்படும் எஞ்சிய பெறுமதியும் பயன்தரு ஆயுட்காலமும் முறையே ரூ. 500 000, 4 வருடங்கள் ஆகும்.

இச்செயற்றிட்டத்தின் ஆரம்பத்தில் தேவைப்படும் தொழிற்படு மூலதனம் ரூ. 500 000 ஆகும். இத்தொகை செயற்றிட்டத்தின் இறுதியில் மீள்ப் பெறப்படும்.

அச்சகத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானமும் செயற்பாட்டுச் செலவுகளும் பின்வருமாறாகும்.

	ரூ. '000			
வருடம்	1	2	3	4
வருமானம்	3 500	4 500	6 000	7 500
செயற்பாட்டுச் செலவுகள் (பெறுமானத்தேய்வு உட்பட)	2 000	3 000	3 500	4 000

இச்செயற்றிட்டத்தின் தேவைப்படும் திரும்பல் வீதம் 10% இல் கழிவிட்டுக் காரணி (முதலாம் தசமதானத்தில்)

வருடம்	1	2	3	4
கழிவிட்டுக் காரணி	0.9	0.8	0.7	0.6

வேண்டப்படுவது:

செயற்றிட்டம் தொடர்பான பின்வருவன:

- (1) ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாகக் காட்டும் ஆரம்ப காச வெளிப்பாய்ச்சலின் மொத்தம்
 - (2) வருடம் 1 இலிருந்து 4 வரைக்குமான வருடாந்த காச உட்பாய்ச்சல்களும் வெளிப்பாய்ச்சல்களும்
 - (3) தேறிய நிகழ்காலப் பெறுமதி
 - (4) தேறிய நிகழ்காலப் பெறுமதியின் அடிப்படையில் செயற்றிட்டத்தின் சாத்திய தன்மைக்கான சிபாரிசுகள்
- (05 புள்ளிகள்)**

(ஆ) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான ரத்னா விளையாட்டுக் கழகத்தின் கொள்ளல் கொடுத்தல் கணக்கு பின்வருமாறு:

கொள்ளல் கொடுத்தல் கணக்கு (ரூ. '000)

மீதி கீ/வ	80	பார்வையாளர் பகுதி மீள் சீரமைப்பு	300
விளையாட்டு உபகரண அன்பளிப்பு	500	சம்பளம்:	
சந்தா	390	- மைதான பாதுகாப்பாளர்	360
நுழைவுக் கட்டணம்	120	- முகாமையாளர்	240
மைதான வாடகைக் கட்டணம்	660	அலுவலக செலவுகள்	50
		மைதான பராமரிப்பு	150
		விளையாட்டு உபகரணம்	500
		மீதி கீ/செ	150
	1750		1750

மேலதிக தகவல்கள்:

(i) பின்வருவன 01.04.2014 இல் ஆதனம், பொறி மற்றும் உபகரணம் என்பவற்றுடன் தொடர்புடைய தகவல்களாகும்:

கிரயம் (ரூ. '000)	திரண்ட பெறுமானத்தேய்வு (ரூ. '000)	எதிர்பார்க்கப்படும் பயன்தரு ஆயுட்காலம் (வருடங்கள்)
விளையாட்டு மைதானம்	2 000	-
பார்வையாளர் பகுதி	1 500	20
விளையாட்டு உபகரணங்கள்	500	5

- (ii) பார்வையாளர் பகுதியின் மீள் சீரமைப்புப் பணிகள் 01.04.2014 இல் முடிவடைந்ததுடன் அதே தினத்திலிருந்து இப்பகுதி பயன்படுத்தப்பட்டது. இத் தொகையானது பார்வையாளர் பகுதிக் கணக்கில் இன்னும் இனங்காணப்படாதிருக்கவில்லை. மேலும் மீதமாகவுள்ள பார்வையாளர் பகுதியின் பயன்தரு ஆயுட்காலம் இத் தினத்திலிருந்து 15 வருடங்களுக்கு அதிகரித்தது.
- (iii) விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக 01.04.2014 இல் காச அன்பளிப்பு பெறப்பட்டதுடன் இப் பொருட்கள் 01.10.2014 இல் கொள்வனவு செய்யப்பட்டன. இவ் உபகரணங்களின் எதிர்பார்க்கப்பட்ட பயன்தரு ஆயுட்காலம் 5 வருடங்களாகும். மேலும் அன்பளிப்புகளை அவை கிடைக்கப்பெற்ற வருடத்திலிருந்து 5 வருடங்களுக்கான வருமானமென இனங்காண்பது இக் கழகத்தின் கொள்கையாகும்.
- (iv) ஓர் அங்கத்தவருக்கான வருடாந்தச் சந்தா ரூ. 6 000 ஆகும். 01.04.2014 இல் இக்கழகத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 40 ஆகும். இத்தினத்தில் மேலும் 10 அங்கத்தவர்கள் கழகத்தில் சேர்ந்துகொண்டதுடன் இவர்கள் ஒரே தடவையில் இரண்டு வருடங்களுக்கான சந்தாவையும் செலுத்தினர். நடைமுறையாண்டினுள் பெறப்பட்ட சந்தாவினுள் 2013/2014 தொடர்பாக பெறப்பட்ட ரூ. 30 000 உம் உள்ளடங்கியுள்ளது. 31.03.2015 இல் பெற வேண்டிய சந்தா என எதுவுமில்லை.
- (v) இக்கழகம் விளையாட்டு மைதானத்தை விளையாட்டு நிகழ்ச்சியொன்றுக்கு ரூ. 300 000 இற்கு வாடகைக்கு விடுகின்றது. இத்தொகையில் 60% மைதானத்தைப் பதிவுசெய்யும்போதும் மிகுதி விளையாட்டு நிகழ்ச்சி நடைபெறும் தினத்திலும் செலுத்தப்படல் வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகளின் விபரங்கள் பின்வருமாறு.

நிகழ்ச்சி இல.	நிகழ்ச்சிப் படிநிலை	நடைமுறையாண்டு காலத்தினுள் காசப் பெறுவனவு
1	01.07.2014 இல் முடிவடைந்தது.	முற்பணம் உட்பட முழுத் தொகையும் பெறப்பட்டது.
2	08.11.2014 இல் முடிவடைந்தது.	முற்பணம் மாத்திரம் பெறப்பட்டது.
3	2015 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும்.	2015 மார்ச் மாதத்தில் முற்பணம் பெறப்பட்டுள்ளது.

வேண்டப்படுவது:

ரத்னா விளையாட்டுக் கழகத்திற்கான பின்வருவன:

- (1) 01.04.2014 இலுள்ள திரண்ட நிதி
- (2) 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான வருமானக் கூற்று
- (3) 31.03.2015 இலுள்ள நிதிநிலைமைக் கூற்று

(10 புள்ளிகள்)

(மொத்தம் 15 புள்ளிகள்)